

சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ் வசதியை சக்தி திறன்தன்மை வகையில் தரமுயர்த்துவதற்காக கனடா அரசாங்கத்திடமிருந்து \$15.7 மில்லியன் நிதியை நகர நிர்வாகம் பெறுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 19, 2022) – இன்றைய தினம் அரசுகளுக்கிடையேயான விவகாரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சராகிய மாண்புமிகு டொமினிக் லெப்ளாங்க் மற்றும் மேயர் பேட்ரிக் ப்ரவுன் ஆகியோர் சார்பாக, ப்ராம்ப்ட்டனில் இருக்கின்ற சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸுக்கு டீப் எனர்ஜி மறுகட்டுமானங்களுக்காக \$15.7 மில்லியன் நிதியுதவி பற்றி, ப்ராம்ப்ட்டன் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராகிய சோனியா சித்து அறிவித்தார்.

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸின் ஆற்றல் செயல்திறனை அதிகரிப்பதற்குமான பல தரமுயர்த்தல்களுக்கு இந்த நிதியுதவி ஆதரவளிக்கும். இந்த கட்டிடத்தில் உள்ள குளிர்வதன ஆலைகள், எச்விஏசி அமைப்புகள், கட்டிட ஆட்டோமேஷன் சிஸ்டம் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை மேம்படுத்துவது இந்த வேலையில் அடங்கும். மின்சாரச் செலவை மட்டுப்படுத்தும் வகையில், பேட்டரியில் ஆற்றல் சேமிப்பு அமைப்பை நிறுவுவதும், பூமியை வெப்பக் கடத்தி ஊடகமாகப் பயன்படுத்தி வெப்பம் மற்றும் குளிர்விப்பதற்கான ஜியோதெர்மல் அமைப்பும் இதில் அடங்கும். இந்த மறுகட்டுமானம் இயற்கை எரிவாயு நுகர்வைக் குறைக்கும் மற்றும் இந்த கட்டிடத்தில் உமிழ்வுகள் அறவே இல்லாதபடி (Net Zero) மாற்றுவதற்கு உகந்தவாறு, பசுமை இல்ல வாயு உமிழ்வை கணிசமாகக் குறைக்கும்.

சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ் கட்டிடத்தின் பொழுதுபோக்கு மையம் பழமையாகிவிட்டதால் அதற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் மறுகட்டுமானம் செய்வதற்காக பொதுமக்களுக்கு தற்போது மூடப்பட்டுள்ளது. சூசன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸில் நடக்கவிருக்கும் கட்டுமானமானது [பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான மாஸ்டர் ப்ளான் \(PRMP\)](#) திட்டத்தின் கீழாக வழிநடத்தப்படுகிறது; மற்றும் சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில், பொழுதுபோக்கு மையங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொழுதுபோக்கு மையம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,135 டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது என்பதன் காரணமாகவே கார்பன் அறவே இல்லாத மறுகட்டுமானத்திற்காக சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ் நகர நிர்வாகம் தேர்ந்தெடுத்தது; அதாவது, இது தோராயமாக 240 கார்பனில் இருந்து வெளிவிடப்படும் GHG உமிழ்வுக்கு சமம்.

ப்ராம்ப்ட்டனின் சமூக மையங்களுக்கான புதுப்பித்தல் திட்டத்தைப் பற்றி [இங்கே](#) மேலும் அறியவும். கனடா அரசாங்கத்தின் பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கட்டிடங்கள் திட்டத்தைப் பற்றி [இங்கே](#) மேலும் அறியவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ்-இன் ஆற்றல்-திறனை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்த கனடா அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி. ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும், மேலும் நாங்கள் விட்டுச்செல்லும் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கும் நிலைத்து நிற்கும் தன்மையில் முன்னணியில் இருப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த முதலீடானது, எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும், கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கவும் உதவும், மேலும் எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நவீன மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வசதியை வழங்கவும், அங்கு அவர்கள் சிறந்த பொழுதுபோக்கு திட்டங்களை அனுபவிக்கவும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும் உதவும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் எங்களின் பழைய பொழுதுபோக்கு மையங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு அர்ப்பணிப்பு கொண்டுள்ளது; இதன் மூலம் எங்கள் குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்க முடியும். இந்த வசதியில் எரிபொருள் நுகர்வு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் அதற்காக நாங்கள் பணியாற்றும் அதே வேளையில், சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ்-இல் முதலீடு செய்தமைக்காக கனடா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்..”

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், பொதுப்பணிகள் & பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“பசுமையான மற்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக இருக்கும் ப்ராம்ப்ட்டனில், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நவீன பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்குவதிலும், எங்கள் வசதிகளை நிலைத்து நிற்கவல்ல தன்மைகொண்டதாக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொண்டபடி அவற்றுக்கு புத்துயிர் ஊட்டுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ் க்கு ஆற்றல்-திறனுள்ள மேம்படுத்தல்களுக்கு நிதியளித்த கனடா அரசாங்கத்திற்கு நன்றி. ப்ராம்ப்ட்டனுக்கு மேலும் முதலீடுகளைக் கொண்டு வர எங்கள் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“சூஸன் ஃபென்னல் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸ் இல் செய்யப்படும் மேம்படுத்தல்கள், ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கு நவீன மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வசதியை வழங்கும், அங்கு அவர்கள் ஒன்றிணைந்து, நிகழ்ச்சிகளை அணுகலாம் மற்றும் செயல்பாட்டில் இருக்க முடியும். நமது சமூகத்திற்கு வலுவூட்டி நமது பொருளாதாரத்தை உயர்த்துகின்ற வகையிலான உள்கட்டமைப்பு வசதி திட்டங்களில் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும் .”

- பரஸ்பர அரசாங்க விவகாரங்கள், உள்கட்டுமானம் மற்றும் சமுதாயங்கள் துறை அமைச்சர் மேதகு டொமினிக் லெப்ளான்சு அவர்கள் சார்பாக ப்ராம்பட்டன் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா சித்து,

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca